

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

எல்ல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமையாண்மை/ உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் எல்ல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள்

மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணி ஒன்று வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்காக 2022 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட ரூபா 20,000 மீண்டும் செலுத்தாத வைப்பாகவும் மற்றும் கடந்த ஆண்டின் போது செலுத்தப்பட்ட ரூபா 60,000 மாதாந்த வாடகைத் தொகை மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு முற்பணமாகக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் கணக்குகள் சமர்ப்பிக்கும் போது சரி செய்யப்படும்.	சரியாகக் கணக்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ) முன்னைய ஆண்டின் போது அறவிடப்பட்ட ரூபா 55,500 வழங்குனர்களை பதிவு செய்தல் கட்டணம் மீளாய்வாண்டின் வருமானமாகக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.	மேற்படி	மேற்படி

(இ) மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நிலையான வைப்பு வட்டி வருமானம் 122,206 உம், மீளாய்வாண்டின் வட்டி வருமானம் ரூபா 262,285 உம் அதிகரித்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.

1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

	சட்டங்கள் விதிகள், பிரமாணங்களுடன் தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்			
(i)	19 ஆம் பிரிவு	2018 ஆம் ஆண்டின் போது அங்கீகாரம் இன்றி நாளாந்த அடிப்படையில் கள உத்தியோகத்தர்கள் 03 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.	2018 ஆம் ஆண்டில் பிரதேச சபைக்கு நாளாந்த அடிப்படையில் அந்த தொழிலாளர்கள் மூன்று பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.	சட்டத்தின் பிரகாரம் தேவையான அங்கீகாரம் பெறப்படல் வேண்டும்.
(ii)	23 மற்றும் 24(1) ஆம் பிரிவுகள்	சபைக்குரிய வீதிகளுக்கு நிலையான அடையாளமிடல், எல்லை அடையாளம் இடல் திட்டம் ஒன்று தயாரித்து அந்த வீதிகள் மற்றும் ஒழுங்கை வீதிகள் பெயர் பதிவேடைக் காண்பிக்கின்ற கட்டளைகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள முறையில் அறிவித்தல் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	தற்போது வீதிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள துடன் எதிர்காலத்தில் இதற்காக காணிகள் தீர்த்து வைக்கப்படும்.	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 46,494,289 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 13,419,693 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

வருமானம் அன மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட் ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட் ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட் ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000
i. ஆதன வரியும் வரியும்	52,402,442	41,812,750	25,366,035	37,125,625	14,524,963	18,336,140	13,676,434	23,144,299
ii. வாடகை	6,609,000	28,903,663	28,639,702	2,129,836	2,598,000	3,146,065	2,971,756	1,587,497
iii. அனுமதிப் பத்திரக் கட்டணம்	4,610,000	3,315,800	3,271,600	44,200	1,936,000	2,014,950	2,011,950	3,000
iv. ஏனைய வருமானம்	14,194,100	11,802,601	12,739,843	2,329,850	9,820,000	8,291,930	50,357,561	2,466,344
மொத்தம்	77,815,542	85,834,814	70,017,180	41,629,511	28,878,963	31,789,085	69,017,701	27,201,140

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீதவரியும் வரியும்		
(i) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு அறவிட வேண்டிய ரூபா 30,909,485 தேனவரி அறவிடப்படாது இருந்ததுடன் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் கொண்டுவரப்படுகின்ற ஆதனவரி நிலுவை ரூபா 3,306,044 ஆகும்.	2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு காணப்படுகின்ற நிலுவை ஆதனவரி மீதியை அறவிடுவதற்காக நடமாடும் சேவையினை அமுல்படுத்துதல் மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான விடயங்கள் எடுக்கப்படுகின்றது.	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிலுவை ஆதனவரி சேகரிக்கப்படல் வேண்டும்.
(ii) 03 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் கொண்டு வரப்படுகின்ற நிலுவை நீர்க் கட்டணம் ரூபா 1,119,861 மீளாய்வாண்டின் போதும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	வருமானத்தை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்தி வருமானத்தை சேகரித்தல் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது.	உடன்படிக்கையின் பிரகாரம் நிலுவை நீர்க்கட்டணம் சேகரிக்கப்படல் வேண்டும்.

(ஆ) வாடகை

03 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் இருந்து வெளியேறியுள்ளமையால் பிரகாரம் நிலுவை கொண்டுவரப்படுகின்ற நிலுவை அவர் தொடர்பான சட்ட ரீதியான வாடகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் அறவிடப்படல் கடை வாடகை ரூபா 444,800 ஏனைய கடை உரிமையாளர்கள் வேண்டும். மீளாய்வாண்டின் போதும் இந்தக் காலப்பகுதியில் கடைகள் மூடப்பட்டுள்ளமையால் நிலுவை தொகையினை அறவிட முடியாது இருந்ததாக வெளிப்படுத்தல் ஒன்று சமர்ப்பித்துள்ளனர்.	உடன்படிக்கையின் பிரகாரம் நிலுவை வாடகை அறவிடப்படல் வேண்டும்.
---	--

2.2.3 நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் இருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய தண்டப்பணம் ரூபா 9,904,352 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 38,164,874 பெறப்பட்டிருக்கவில்லை.	இது தொடர்பான பட்டோலைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாண சபையினால் இந்தப் பணம் விடுவிக்கப்படவில்லை.	நிலுவை நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம் பெறப்படல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பணிகளை நிறைவேற்றுவதற்காக பாதிட்டின் மூலம் நிதியேற்பாடு ஒதுக்கப்படாமல் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலையான வைப்புக்களில் ரூபா 22,640,961 மீதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.	கருத்து தெரிவிக்கப்பட வில்லை.	சபையின் நிதியத்தை ஆக்கபூர்வமானதாக பயன்படுத்துதல் வேண்டும்.
(ஆ) எல்ல பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்படுகின்ற 19 மசாஜ் நிலையங்களை ஒழுங்கமைப்பதற்காக உபவிதிகள் தயாரித்து அமூல்படுத்தப்பட்டிருக்கவில்லை.	சபை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டமையால் சபை அமைக்கப்பட்ட பின்னர் உபவிதிகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சட்டத்தின் பிரகாரம் உபவிதிகள் தயாரிக்கப்படல் வேண்டும்.

(இ) பிரதேச சபை எல்லையில் நடாத்திச் சபை ஸ்தாபிப்பதற்கு சட்டத்தின் பிரகாரம் செல்லப்படுகின்ற ராவணா எல்ல மற்றும் தீர்மானிக்கப்பட்டமையால் உபவிதிகள் புகையிர நிலையத்திற்கு அருகில் உள்ள சபை அமைக்கப்பட்ட தயாரிக்கப்படல் இரண்டு வாகனத் தரிப்பிடங்களில் 2024 பின்னர் உபவிதிகளை வேண்டும். திசெம்பர் 31 இல் உள்ளவாறு வருமானம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரூபா 3,553,175 அறவிடப்பட்டிருந்த எடுக்கப்படும். போதிலும் உபவிதி விதிக்கப்பட்டிருக்க வில்லை.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
கூட்டுப் பெறுமதி ரூபா 52,000,896 ஆன 05 கணக்கு விடயங்களுக்குரிய பெறுமதி சொத்துப் பதிவேடுகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.	ரூபா 52,000,896 ஆன நிலையான சொத்துக்களின் பெறுமதி 2025 இன் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலையான சொத்துப் பதிவேடுகளில் பெறுமதியுடன் பேணிச் செல்லுதல் வேண்டும்.

3.3 விளைவற்ற அல்லது குறைவாக பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2017 மார்ச் 22 ஆம் திகதிய முகாமைத்துக் குழு தீர்மான இலக்கம் 04 இன் பரிந்துரையின் கீழ் பிரதேச சபையின் வளவில் சுற்றுலா விடுதி ஒன்றுக்காக நிர்மாணங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் 2024 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் நிர்மாணங்கள் பூர்த்தி செய்யப்படாதிருந்தமையால் அதற்காக செலவிடப்பட்ட ரூபா 5,268,843 தொகையில் எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.	இந்தக் கட்டிடத்தின் நிர்மாணங்கள் தொடர்பான பரிசோதனை ஒன்று நடாத்தப்படுவதுடன் அதுவரையும் மாதாந்தம் ரூபா 82,500 தொகையில் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.	உரிய நிர்மாண வேலைகளைப் பூர்த்தி செய்து எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்காக ஈடுபடுத்தப்படல் வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபைக்காக அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரின் எல்லையை விஞ்சி பத்து உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.	சேவைத் தேவையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரை விஞ்சி சேர்க்கப்பட்டிருந்தனர்.	உரிய பதவிகளை அங்கீகரித்துக் கொள்ளல் வேண்டும்.

3.5 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளின் போது சபைக்குரிய 02 வாகனங்களுக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பான இறுதி அறிக்கை மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் திகதி வரையும் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	ஆரம்ப அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் உரிய இறுதி அறிக்கை தற்போது உள்ளூராட்சி அமைச்சின் மூலம் வழங்கப்பட்டிருக்கவில்லை.	அறிக்கை விரைவாக சமர்ப்பித்து பரிந்துரையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபை தயாரித்திருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் செலவினம், ஆண்டின் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினத்தை ஒப்பீடு செய்த போது 06 வருமான விடயங்களில் 15 சதவீதம் முதல் 337 சதவீதம் வரையும், 06 செலவின விடயங்களில் 14 சதவீதம் முதல் 222 சதவீதம் வரையும் முரண்கள் காணப்பட்டது.	பாதீட்டில் இடம்பெறுகின்ற முரண்களைக் குறைக்கும் வகையில் பாதீடு ஆக்கபூர்வமானதாக கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	மதிப்பீடு சரியாகத் தயாரிக்கப்படல் வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சனைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பிரதேச சபையினால் நடாத்திச் செல்லப்படுகின்ற கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையத்திற்காக சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு முடியாதிருந்தது.	கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு எல்ல நகரத்தில் வேறு நிலையம் ஒன்று காணப்படாமையின் காரணமாக இந்த இடமே கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையமாக நடாத்திச் செல்லப்படுகின்றது.	சுற்றாடல் பிரச்சனைகளை குறைக்கும் வகையில் கழிவுப் பொருள் முகாமைத்துவத்தை செய்தல் வேண்டும்.
(ஆ) சுற்றுலா வசதிகளை வழங்குவதற்காக 586 இற்கு மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைந்துள்ள பிரதேச சபை எல்லையில் மலக் கழிவுகள் அகற்றும் முறையான திட்டம் ஒன்று காணப்படவில்லை.	பதிலளிக்கப்படவில்லை.	மலக் கழிவுகளை அகற்றுவதற்காக முறையான திட்ட முறைமை ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும்.